

Before the Chief Judicial Magistrate cum Spl. Judge

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை
(Under Section 154 Cr.P.C.)
(கு.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM
8082853

C

1. District : கன்னியாகுமரி PS: V & AC Year: 2023 FIR No.: 3/2023 Date: 28.03.2023
மாவட்டம் காவல்நிலையம் ஆண்டு மு.த.அ. எண் நாள்

2. (i) Act சட்டம்: P.C Act, 1988 (as amended in 2018) Sections பிரிவுகள்: Sec. 7(a)
(ii) Act சட்டம்: - Sections பிரிவுகள்: -
(iii) Act சட்டம்: - Sections பிரிவுகள்: -

(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from 28.03.2023 Date to :
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் 11.00 மணி நாள் வரை
Time Period : Time from : Time to :
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை

(b) Information Received at PS. Date : 28.03.2023 Time :
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் 16.00 மணி நேரம்

(c) General Diary Reference : Entry No(s) 16.00 மணி Time :
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் 28.03.2023 நேரம் 16.00 மணி

4. Type of Information : Written/ Oral :
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக எழுத்து மூலம்

5. Place of Occurrence (a) Direction and Distance from PS:
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும் சூரியர் 40 கி.மீ மேற்கு
Beat Number : (b) Address : கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
முறைக் காவல் எண் முகவரி கன்னியாகுமரி

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்

6. Complainant /Informant (a) Name : (b) Father's/ Husband's Name :
குற்றமுறையீட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் F.L. பரமசிவன் தந்தை / கணவர் பெயர் திரு. பரமசிவன்

(c) Date / Year of Birth : (d) Nationality : (e) Passport No. :
நாள் / பிறந்த ஆண்டு 33 வயது நாட்டினம் கிர்ஜான் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்

Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்

(f) Occupation : (g) Address :
தொழில் JCB வைத்து தொழில் முகவரி கிராமநகத்து வீடு, பந்தகாணி (P.O)

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)
திரு. இராமச்சந்திரன்
கிராம நிர்வாக அலுவலர், கன்னியாகுமரி

8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையீட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

கிண்டல்

10. Total value of properties stolen / involved :
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

கிண்டல் இணைக்கப்பட்டிருக்கிறது.

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the Investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதல் குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

28.03.2023
18:30 மணி

Name: பெயர் T. T. ரெண்டர்
Rank: நிலை காவல் நிலைய அதிகாரி
V2AC, நாகர்கோடு

Attachment to Coloumn No.12 of First Information Report in Kanyakumari Vigilance and Anti Corruption Cr.No.3/2023:

எதிரி

திரு.முத்து,
கிராம நிர்வாக அலுவலர்,
களியல்,
கன்னியாகுமரி மாவட்டம்.

பணிந்து சமர்ப்பிக்கிறேன்,

நான் இன்று 28.03.2023ம் தேதி மாலை 16.00 மணிக்கு அலுவலகத்தில் அலுவலில் இருந்தபொழுது திரு.F.L.புரோன், த-பெ பிரான்ஸிஸ், ரோடருகத்து வீடு, பத்துகாணி (அஞ்சல்) என்பவர் அலுவலகத்தில் என்முன் ஆஜர் ஆகி எழுத்து மூலம் கொடுத்த புகார் மனுவை நான் பெற்று மேற்படி புகார் மனுவில் உள்ள எதிரி திரு.முத்து மற்றும் வாதி திரு.புரோன் ஆகியோரின் முன்

நடத்தை குறித்து எனது ரகசிய தொடர்பாளர்கள் மூலம் விசாரித்தும் மேற்படி புகார்மனு குறித்து காவல் கண்காணிப்பாளர் தென்சரகம், சென்னை அவர்களிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்து வாய்மொழி அனுமதி பெற்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கன்னியாகுமரி பிரிவு நிலைய குற்ற எண்.3/2023 பிரிவு 7 (a) of Prevention of Corruption Act, 1988 as amended in 2018 படி 28.03.2023ம் தேதி மாலை 17.00 மணிக்கு வழக்கு பதிவு செய்கிறேன். புகார் மனு பின்வருமாறு: அனுப்புநர், F.L.புரோன், த/பெ பிரான்ஸிஸ், ரோடருகத்து வீடு, பத்துகாணி (P.O). பெறுநர், காவல் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்பு துறை, நாகர்கோவில். ஐயா:- நான் பத்துகாணி ரோடருகத்து வீடு என்ற முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் JCB வைத்து ரப்பர் ரீபிளாண்ட், பழைய வீடு இடித்து கொடுப்பது மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு களியல் கிராம புல எண்.899/24ல் 10 சென்ட் நிலம் எனது பெயரில் உள்ளது. அந்த இடத்தில் நிற்கின்ற 2 மகாகனி மரம், ஒரு பலா, 4 பூவரசு, 2 வட்டை மரம் ஆகியவைகளை முறித்து அந்த இடத்தில் வாழை நட வேண்டி மேற்படி மரங்களை முறிப்பதற்கு கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி தேவை என்பதால் நான் இன்று 28.03.2023ம் தேதி காலை 11க்கு ஒரு மனு டைப் செய்து களியல் கிராம நிர்வாக அலுவலர் திரு.முத்து அவர்களை சந்தித்து மனுவை கொடுத்தேன். அவர் மேற்படி மனுவை படித்து பார்த்து விட்டு அனுமதி தர தனக்கு ரூ.3000 தர வேண்டும் என்று கேட்டார். அதையே நான் கொடுத்த மனுவுடன் இணைந்த கரம் கட்டின ரசீதில் 3000 என பேனாவால் எழுதினார். அதற்கு நான் சார் இந்த தொகை ரொம்ப அதிகமாக உள்ளது, மேற்படி மரங்களில் அவ்வளவு ரூபாய் கிடைக்காது என்று சொன்னேன். உடனே அவர் முதலில் 3000 என்று எழுதியதை வெட்டி விட்டு அதில் 2000 என பேனாவால் எழுதினார். நானும் ரூபாய் 2000மா என்று கேட்டதற்கு ஆமாம் நாளை காலை ரூ.2000 கொண்டு வந்து கொடுத்து விடு நான் அனுமதி தருகிறேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். அரசு சம்பளம் பெறும் கிராம நிர்வாக அலுவலர் தன்னுடைய வேலையை செய்ய லஞ்சம் கேட்டதால் எனக்கு லஞ்சம் கொடுத்து

அனுமதி பெற விருப்பம் இல்லை. எனவே நான் செலவுக்கு வீட்டில் வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.2000 எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்து ஒரு புகார் மனுவும் எழுதி என்னிடம் லஞ்சம் கேட்ட VAO திரு.முத்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தங்களிடம் கொடுக்கிறேன். நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள sd/- 28/3/23(F.L.Frone). Sir, Received the complaint on 28.03.2023 at 16.00 hrs and registered a case in Kanyakumari V&AC Cr.No.3/2023 u/s 7 (a) of Prevention of Corruption Act 1988 as amended in 2018 at 17.00 hrs. Sd/-28.03.2023 (T.T.Rema, Insp, V&AC, Nagercoil)

இதன் அசல் முதல் தகவலறிக்கையை வாதியின் புகார் மனுவுடன் இணைத்து கனம் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் தன் நீதிபதி, கன்னியாகுமரி இருப்பு நாகர்கோவில் அவர்களுக்கு அனுப்பியும் இதர நகல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியும் ஒரு நகலை நான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன்.

Rema
 28/03/2023
 T.T. Rema
 Inspector of Police
 V&AC, Nagercoil